

10

ரமழானின் சிறப்பை விளங்குவோம்

“ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (எனும் இவ்வேதம்) அருளப் பெற்றது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்” (அல்குர்ஆன் 2:185).



இவ்வசனம் ரமழான் மாதம் பற்றி விளக்குகின்றது. **ரமழான்**

- அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும்.
- இம்மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. இவற்றில் ரமழான் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதத்தின் சிறப்பு, மகிமை பற்றி அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளன. அவற்றை இங்கு நாம் சுருக்கமாக நோக்குவோம்.

1. அல்குர்ஆன் அருளப்பட்ட, 1000 மாதங்களை விடச் சிறந்த, ‘லைலதல் கத்ர்’ எனும் இரவு இம்மாதத்தில் இடம்பெறுகின்றது. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“மகத்துவம் மிக்க (லைலதூல் கத்ர்) இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? மகத்துவமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (அல்குர்ஆன் 97:1-3)

ரமழான் மாதத்தின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள இவ்விரவில் வணக்கம் புரிவதன் சிறப்பை நபி ி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:

“கண்ணியமிக்க லைலதூல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்த நிலையிலும் நின்று வணங்கியவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” (ஆதாரம்: புஹாரி)

2. அளவற்ற நன்மைகளையும், பல மடங்கு கூலியையும் இம்மாத்தில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அள்ளி வழங்குகின்றான். இது பற்றி ஒரு ஹதீஸ் குதஸியில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

“நோன்பு எனக்காக நோற்கப்படுவதாகும். அதற்குரிய கூலியை நானே வழங்குகின்றேன்.” எல்லா விதமான நற்செயல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி வழங்குகின்றான். எனினும், தனக்காக ஓர் அடியான் தூய எண்ணத்துடன் நோற்கின்ற நோன்புக்கு அபரிமிதமான கூலிகள் வழங்கப்படுவதைக் குறிப்பிடுவதற்காக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். இது நோன்பின் சிறப்பை உணர்த்துகின்றது.

3. முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதனை பின்வரும் ஹதீஸின் மூலம் நாம் விளங்க முடிகின்றது.

“ரமழானில் ஈமானுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்த நிலையிலும் நோன்பு நோற்பவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” (ஆதாரம்: புஹாரி)

4. “சுவர்க்க வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரக வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான்” (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

ரமழான் மாதத்தில் மக்கள் அதிகமாக நன்மை புரிந்து தீமைகளிலிருந்து விலகி நடக்கின்றனர். சுவன வாயில்கள் திறக்கப்படவும், நரக வாயில்கள் மூடப்படவும் ஷைத்தான்கள் விலங்கிடப்படவும் இது காரணமாக அமைகின்றது.

5. ரமழானில் அல்லாஹ்வின் விசேடமான அருள் (ரஹ்மத்), பாவமன்னிப்பு (மஉ.:பிரத்) மற்றும் நரக விடுதலை (இத்குன் மினன்னார்) என்பன நோன்பாளிக்குக் கிடைக்கின்றன. இதனைப் பின்வரும் நபிமொழி எடுத்துக் காட்டுகின்றது.

“இந்த மாதத்தின் முதல் பகுதி அருள் நிறைந்தது, நடுப்பகுதி பாவ மன்னிப்பு மிக்கது; இறுதிப் பகுதி நரக விடுதலைக்கு உரியது” (ஆதாரம்: பைஹகீ)

ரமழான் மாதத்தின் சிறப்புக்களையும், முக்கியத்துவத்தையும் இதுவரை நாம் தெரிந்து கொண்டோம். இனி, இம்மாதத்தில் நாம் நோற்கின்ற நோன்பின் மூலம் அடைகின்ற நற்பயன் பற்றிக் கவனிப்போம்.

நோன்பின் பிரதான பயனையும், நோன்பு கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தையும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்ட பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டிருக்கின்றது. (இதனால்) நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாறலாம்” (அல்குர்ஆன் 2:183).

எமது வாழ்க்கை சீராகவும் சிறப்பாகவும் அமைவதற்கு ‘தக்வா’ எனும் இறையச்சம் அவசியமானதாகும். இதன் மூலம் நாம் பரிசுத்த உள்ளம் கொண்டவர்களாகவும், கட்டுப்பாடு, நன்னடத்தை மிக்கவர்களாகவும் வாழ முடியும். இவற்றை நோன்பின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேற்படி வசனம் உணர்த்துகின்றது.

இனி, நோன்பின் மூலம் நாம் பெறுகின்ற ஏனைய பயன்களைக் கவனிப்போம்.

1. ஆசைகளைக் கட்டுப்படுத்தி வாழ்வதற்கான மனப்பக்குவம் ஏற்படுகின்றது.
2. எல்லா நிலைமையிலும் பொறுமையுடன் வாழும் திறன் உண்டாகின்றது.
3. தீய சிந்தனை, கெட்ட எண்ணங்களைத் தவிர்க்கத் தூண்டுகின்றது.
4. பசியின் கொடுமையை உணர்வதன் காரணமாக ஏழைகளுக்கு உதவும் பண்பு வளர்ச்சியடைகின்றது.
5. நோன்பு ஒரு நோய் நிவாரணி என்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். நோன்பு நோற்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக நாம் வாழ முடிகின்றது.
6. ஒரு முஸ்லிமுடைய இறுதி இலட்சியம் சுவர்க்கத்தை அடைவதாகும். சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும் நற்காரியங்களைச் செய்வதற்கு நோன்பு பயிற்சியளிக்கின்றது. நோன்பு நோற்பதன் மூலமாக, ‘ரய்யான்’ எனும் விசேட வாயிலின் ஊடாக சுவர்க்கம் நுழையும் பாக்கியம் கிடைக்கின்றது.

புனித ரமழான் வழங்குகின்ற மேற்படி பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் பின்வரும் நற்செயல்களைச் செய்வோம்.

1. அல்லாஹ்வின் அருளை வேண்டி, இறையச்சத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நோன்பு நோற்போம்.
2. அல்குர்ஆன் அருளப்பட்ட இம்மாதத்தில் அதிகமாக அல்குர்ஆனை ஓதி, விளங்கி, அதன் வழி நடப்போம்.
3. ரமழானில் செய்யப்படும் ஸுன்னத்தான காரியங்களுக்கு பர்ளான காரியங்களின் நன்மை கிடைக்கும் என்பதால் அதிகமாக ஸுன்னத்தான காரியங்களைச் செய்வோம்.

பர்ளுத் தொழுகையுடன் இணைந்த ஸுன்னத்தான தொழுகைகள், தராவீஹ், வித்ர், தஹஜ்ஜுத், ஞஹா போன்ற தொழுகைகள், இ.திகா.ப் இருத்தல், நல்ல நூல்களை வாசித்தல், நல்லுபதேசங்களைக் கேட்டல், தர்மம் செய்தல், அண்டை அயலாருக்கும் அடுத்தவருக்கும் உதவுதல் போன்றவை ரமழானில் விசேடமாகச் செய்யப்பட வேண்டிய நற்செயல்களாகும்.

நற்செயல்கள் புரிவதுடன் தீய காரியங்களிலிருந்து விலகி நடப்பதும் அவசியமாகும்

தீய செயல்கள்

| நாவுடன் சம்பந்தப்பட்டவை | செயலுடன் சம்பந்தப்பட்டவை |
|--|--|
| பொய் பேசுதல் புறம் கூறல் கோள் சொல்லல் அவதூறு சொல்லல் வீண் பேச்சுப் பேசல் கேலி/ பரிகாசம் செய்தல் | பிறருக்குத் துன்பம் விளைவித்தல் பிறர் பொருளை அபகரித்தல் மற்றவரின் மானத்தைப் போக்குதல் சண்டை பிடித்தல் பொது இடங்களில் மக்களுக்கு இடைஞ்சலாக நடந்து கொள்ளல் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் |

எனவே நான்,

ரமழானில் பேணுதலாக நோன்பு நோற்பேன்.
பர்ளான, ஸுன்னத்தான காரியங்களைச் செய்வேன்.
நல்ல பண்புடன் நற்செயல்கள் புரிவேன்.
எத்தகைய தீய காரியங்களிலும் ஈடுபட மாட்டேன்.
அல்லாஹ்வுக்கு அஞ்சி எனது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்வேன்.

பயிற்சி:

1. ரமழானின் சிறப்பை எடுத்துக் காட்டும் இரண்டு ஹதீஸ்களை எழுதுக.

செயற்பாடு:

1. ரமழானில் செய்ய வேண்டிய ஸுன்னத்தான காரியங்களை அட்டவணைப்படுத்துக.
2. ரமழான் மாதத்தினைப் பயனுள்ள முறையில் கழிப்பதற்கு உதவும் நேர அட்டவணையொன்றைத் தயாரிக்குக.